


EASTERN UNIVERSITY, SRI LANKA
FACULTY OF COMMERCE AND MANAGEMENT
EXTERNAL DEGREE PROGRAMME

First Examination in Bachelor of Business Administration - 2007/2008 / Bachelor
 of Economics - 2008/2009 (March /April 2011) (Proper/ Repeat)

EXB/EXE 1034 Business Mathematics and Statistics

எல்லா வினாக்களுக்கும் விடையளிக்குக

நேரம் 3 மணித்தியாலங்கள்



(01) (i) பின்வருவனவற்றை சுருக்குக:

(a) $\frac{4x^2y^5z^3}{8x^5y^3z^4}$;

(b) $(7x^3y^5)(4x^2y^4)$;

(c) $\sqrt[3]{a^6b^{-4}c^{-4}} \times \sqrt[4]{a^{-6}b^4c^8}$;

(d) $\frac{\sqrt{x^2y^4z^4}}{x^5z^4y^3}$.

(05 புள்ளிகள்)

(ii) பின்வரும் சமன்பாடுகளை தீர்க்குக:

(a) $\frac{5}{x} \times \frac{3}{x+4} = \frac{7}{x}$;

(b) $2^{2x} \times 4^{2x-3} = 8^{-2x}$.

(05 புள்ளிகள்)

(iii) பின்வருவனவற்றை காரணப்படுத்துக:

(a) $81c^4 - 16$;

(b) $12x^2y - 42xy^2 + 36y^3$.

(05 புள்ளிகள்)

(iv) (a) $x + \frac{1}{x} = 10$ எனின் $(x^2 + \frac{1}{x^2})$ இன் பெறுமானம் யாது?

(b) $14^2 - 100$ இனை காரணி அழிவினைப் பயன்படுத்தி சுருக்குக.

(05 புள்ளிகள்)

(மொத்தம் 20 புள்ளிகள்)

(02) (i) கீழே தரப்பட்ட சார்புகளுக்கான எல்லைப் பெறுமானங்களைக் காண்க:

(a) $\lim_{x \rightarrow \infty} \frac{3x^2 - 7x}{4x^2 - 21}$;

(b) $\lim_{x \rightarrow 8} \frac{x^2 - 2x - 80}{x - 8}$

(05 புள்ளிகள்)

(ii) கீழே தரப்பட்ட சார்புகளை x குறித்து வகையிடுக:

(a) $y = \sqrt{34 - 6x^2}$;

(b) $y = e^{x^2 \ln 4x}$

(05 புள்ளிகள்)

(iii) பின்வருவனவற்றை x குறித்து தொகையிடுக:

(a) $\int (b e^{3x} - 8 e^{-2x}) dx$;

(b) $\int x^4 (2x^5 - 5)^4 dx$.

(05 புள்ளிகள்)

(iv) பின்வருவனவற்றின் பெறுமானங்களைக் காண்க:

(a) $\int_0^2 (3x^2 - 6x + 8) dx$;

(b) $\int_1^4 (x^{-\frac{1}{2}} + 3x^{\frac{1}{2}}) dx$.

(05 புள்ளிகள்)

(மொத்தம் 20 புள்ளிகள்)

(03) நேர்முகப் பரிட்சை ஒன்றின் போது 40 விண்ணப்பதாரிகள் பெற்றுக் கொண்ட சதவீதப் புள்ளிகள் பின்வருமாறு:

79	59	50	42	06	75	58	50	41	12
42	51	60	36	23	43	52	62	89	25
94	63	52	45	29	68	30	53	48	72
33	48	70	35	69	38	58	55	48	57

- (a) வகுப்பாயிடையின் பருமனை 10 ஆகக் கொண்டு இப்புள்ளிகளுக்கான மீட்ரன் பரம்பல் ஒன்றைத் தயாரிக்குக?
- (b) பகுதி (a) இல் அமைக்கப்பட்ட மீட்ரன் பரம்பலுக்கு திரன் மீட்ரன் வளையியை வரைக
- (c) மேலே வரையப்பட்ட வளையியைப் பயன்படுத்தி பரம்பலின் 1ம் காலணை, 3ம் காலணை, காலணை இடை வீச்சு என்பவற்றைக் காண்க?
- (d) பொருத்தமான எடுகொண்ட இடையைக் கொண்டு இப்பரம்பலின் இடையைக் காண்க?
- (e) இவ் விண்ணப்பதாரிகளில் 75% மாணோர் தெரிவு செய்யப்பட வேண்டுமெனில் தகைமைப் புள்ளியியைக் காண்க.

(மொத்தம் 20 புள்ளிகள்)

(04) (i) (a) $4A - \begin{bmatrix} 3 & 7 \\ 10 & 6 \end{bmatrix} = \begin{bmatrix} -7 & 5 \\ -2 & 14 \end{bmatrix}$ எனின் A ஜக் காண்க?

(b) $A = \begin{bmatrix} 3 \\ -2 \\ 0 \end{bmatrix}, B = \begin{bmatrix} 1 \\ -3 \\ 2 \end{bmatrix}$ ஆயின் A - B ஜக் காண்க?

(c) $A = \begin{bmatrix} a & d \\ b & e \\ c & f \end{bmatrix}$ எனின் 3A ஜக் காண்க?

(07 புள்ளிகள்)

(ii) குறித்த ஒரு நிறுவனம் வாரம் ஒன்றில் 1000 டெபாக்ளஸையும் 600 அழிறப்பர்களையும் 1200 பென்சில்களையும் விற்பனை செய்கின்றது. இந்நிறுவனம் இவற்றை முறையே 4 சதம், 60 சதம், 50 சதம் ஆகிய விலைகளில் விற்பனை செய்கின்றது. இப்பொருட்களில் உற்பத்தி செலவுகள் முறையே 38 சதம், 42 சதம், 32 சதம் ஆகும். தாய முறையை பயன்படுத்தி பின்வருவனவற்றை காண்க.

- (a) குறித்த நிறுவனத்தின் மொத்த வருமானம்;
- (b) குறித்த நிறுவனத்தின் மொத்த செலவு;
- (c) குறித்த நிறுவனத்தின் மொத்த இலாபம்.

(07 புள்ளிகள்)

(iii) $y = u^5$, $u = x^2 + 3x - 1$ எனத் தரப்படும் சங்கிலி விதியைப் பயன்படுத்தி $\frac{dy}{dx}$ ஐக் காண்க.

(06 புள்ளிகள்)

(மொத்தம் 20 புள்ளிகள்)

(05) (i) (0 , -2) (8 ,0) ஆகிய புள்ளியினாடாகச் செல்லும் நேர் கோட்டின் சமன்பாடு யாது? 2
2
(05 புள்ளிகள்)

(ii) ஒர் உறையினுள் வடிவத்தில் ஒரே மாதிரியான 5 சிவப்பு நிறப் பந்துகளும் 4 நீல நிறப் பந்துகளும் உள்ளன. உறையினுள் இருந்து எழுமாறாக ஒரு பந்து வெளியில் எடுக்கப்பட்டு அதன் நிறத்தை குறித்த பின் உறையினுள் இடப்படுகிறது. மீண்டும் ஒரு பந்து எழுமாறாக வெளியில் எடுக்கப்படுகிறது மரவரிப்படம் மூலம் பின்வருவனவற்றைக் காண்க.

- (a) இரண்டு பந்துகளும் சிவப்பு நிறமாக இருப்பதற்கும்;
- (b) இரண்டு பந்துகளும் நீல நிறமாக இருப்பதற்கும்;
- (c) குறைந்தது ஒன்றாவது சிவப்பு நிறப் பந்தாக இருப்பதற்கும்;
- (d) முதலில் தெரிவு செய்ப்படுவது சிவப்பு நிறப் பந்தாக இருப்பதற்கும்;
- (e) ஒன்று சிவப்பு நிறப் பந்தாகவும் மற்றையது நீல நிறப் பந்தாகவும் இருப்பதற்குரிய நிகழ்தகவுகளைக் காண்க.

(15 புள்ளிகள்)

(மொத்தம் 20 புள்ளிகள்)